

சிவமயம்.

கிருவாலவாய்க்கட்டவளை.

— ஒன்றேயூனலூ —

இஃ நு,

அஃ டா வதா னம்

பூவை

கலியாணசுந்தரமுதலியார்

அவர்களால்

பரி சோ துக்கப்படுக

சென்னை

ஸ்ரீமட்டவோர்குழலாம்பாள் அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.

1891

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

திருவாலவாய்க்கட்ட வளை.

நான் முகம்.

காபடு.

நேரிசைவெண்பா.

கைக்குலவுஞானக களிரேமுக் கட்கடத்து
மெப்க்குலவுஞ்சித்தி விளாயகா - பொய்க்குலவா
மட்டளை ஸாதசிவம் வாயதத்திரு வாலவாயக்
கட்டளைக்குன் ரூட்டுணயே காப்பு.

நால்.

பதி பசு பாசம் இம்முன்றும் அங்கு
தினித்துய்ம்

சு

திருவாலவாயக் கட்டளை.

முதலாவது

பதி இலக்கணம்.

பதியாவது,—ஒன்றுய, பரிபூரணமாய, அறிவுக்கறி வாய், நின்மலமாய், உயிருக்குபிராய, குறியுங்குணமு மில்லாததாய், அருவும் உருவும் அருவருவமுமாய இவைஅல்லாததுமாய, அகண்டிதமாய், ஆநந்தமாய விளங்குவது

இங்நனம் விளங்குகிற பரமசிவமும், பராசத்தி ஆதிசத்தி இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி என் னும் பஞ்சசத்துக்களாகிய அருஞும, யின்னமின்றிச்சுரியனுங் கிரணமும்போல ஒன்றுயிருக்கும்.

இவ்வாறிருக்கிற பரமசிவம் ஆன்மாக்களை இரட்சி க்கும்பொருட்டு, அருவமாகிய சிவம் சத்தி நாதம் விந்து நான்கும், அருவருவமாகிய சதாசிவம் ஒன்றும், உருவாகியமகேச்சரன் உருத்திரன் இருவரும், இவர்கள் அதிகாரத்தால் நடக்கும் பிரமவிஷ்ணுக்கள் இருவரும் ஆக ஒன்பதுமூர்த்திகளுமாய், * உபாதா

* உபாதானத் தீரயமாவது, சுத்தமாயை, அசுத்த மாயை, சுத்தாசத்தமாயை ஆகிய முதற்காரணங்கள் மூன்று.

னெத்திரயங்களைக்கொண்டு, சிருட்டித்தும் திதித்தும் சங்கரித்தும் திரோபவித்தும் அநுக்கிரகித்தும் இங்கு னமபஞ்ச கிருததியங்களைச் செய்யாந்த்ரும். எங்கள் ஒருசேயுமெனின், தன்மை முன்னிலை படர்க்கையா கங்கிளியற்றும்.

இவற்றுள் தன்மையாவது,— பரிபூரணமா யிருக்கை முன்னிலையாவது,—இச்சா ஞானக்கிரியைகளா யிருக்கை. படர்க்கைபாவது,—மனம், புத்தி, அகங்காரம, சித்தம், உள்ளம ஆக-ஞு. பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேச்சுரன், சதாசிவம ஆக-ஞு ஆகிட பதினைந்து பிரகாரமா யிருக்கை. ~~—~~

பிரபஞ்சம் இவ்விடங்களில் ஏவ்வாறு காரியப்படும் எனின்; இவற்றுள் கரணங்களை அக்கரங்கள் சொலுத்த, அக்கரங்களை மூர்த்திகள் சொலுத்த, மூத்திகளை இச்சாஞானக்கிரியைகள் சொலுத்த, இங்குனம்காரியப்படும். இவ்வாறு பிரபஞ்சத்தைக்காரியப்படுத்துகையிலேயும் அந்தச்சிவம அதிற் முக்கற்று நிற்கும்

பதியிலக்கணம் முற்றிற்று.

இரண்டாவது

பசு இலக்கணம்.

ஆன்மாக்களாவர் விஞ்ஞானகலர், பிரளையாகலர், சகலர் என்முவகைப்படுவர்.

"விஞ்ஞானகலர்.

விஞ்ஞானகலர் அஷ்டவித்தியேசர், அனுசதாசி வர், சத்தகோடி மகாமநதிரர். இவர்கள் ஆணவமல் மொன்றே உடையவர்கள். இவர்களுக்குச் சத்தமாயாதத்துவம் தநு கரண்புவன் போகமாயிருக்கும் இவர்களில் பக்குவற்க்குப்பரமசிவம் அநுக்கிரகிக்கு முறைமையாவது அறிவினின்றுங் திருவருளுதிப் பித்து ஆணவமலத்தைப்போக்கி யிரட்சிப்பதாம்.

பிரளையாகலர்.

பிரளையாகலர் நூற்றுப்பதினெட்டு உருத்திரர்களும்புவன கர்த்தர்களுமா யிருப்பர். இவர்கள் ஆணவம் கண்மம் ஆகிய இரண்டு மலமுடையவர்கள் இவர்களுக்கு அசுத்தமாயாதத்துவம் தநுகரண்புவன் போகமாயிருக்கும். இவர்களில் பக்குவாக்கு அநுக்கிரகிக்கு முறைமையாவது அந்தப்பரமசிவம் மான் மழுசதூர்

ப்புயகாளகண்டம் திரிநேத்திரங்களோடு திருமேனி கொண்டெழுந்தருளி இருமலத்தைப்போக்கி பிரட்சி ப்பதாம்.

சகலர்

சகலர், பிரமா விஷ்ணு முதல்கிருமியீருகவுள்ளார். இவர்கள் ஆணவம் கண்மம் மாடை ஆகிய மூன்றுமல முடையவர்கள். இவர்களுக்குப் பிரகிருதி தத்துவம் தநு கரண புவன போகமாயிருக்கும்.

-இவற்றுள்தநுவாவது சராயுசம் அண்டசம் சுவே தசம் உற்பிசம் ஆகியாலவகை யோனிகளிலுமாகிற ப்பதாய், தேவர்பதினெரு நூற்றிரமும், மானிடா ஒன்பதுநூற்றிரமும், தாவரம் பத்தொன்பதுநூற்றிரமும், மிருகம் பத்துநூற்றிரமும், பறவை பத்துநூற்றிரமும், நீர்வாழ்வன பத்துநூற்றிரமும், ஊர்வன பதினைந்துநூற்றிரமும் ஆகிய எழுமைகைத் தோற்றத் திலும் எண்பத்துநான்கு லட்சயோனி பேதமாயிருக்கும். அத்தநு தூலமாகவும் சூக்குமமாகவும் காரணமாகவும் இருக்கும். அவைகளுக்கு ஆயுச கூணமுதலாக அடேகமுள்.

கரணமாவது, அத்தநுவுக்கேற்ற நானாவிதகஙள் இருக்கும்.

புவனமாவது இருநற்றிருபத்து நான்கிலும் ஒன்றும் காடும் தேயமுமாய்ப் புண்ணியகன்முடைய வர்களுக்குச் சுவர்க்காதி பதங்களுமா யிருக்கும்.

போகமாவது அவரவர் கண்மத்துக் கேதுவான உண்பன தின்பன் குழபபன கழப்பன நக்குவனவி முங்குவன உடிப்பன முடிப்பன பூண்பன பூசுவன கொடிப்பன வாங்குவன காண்பன கேட்பன நடப்பன படிப்பன பெண்டிபள்ளை சுற்றம் பொன்மணி இவை முதலிய பிரபஞ்சமாயிருக்கும்

இனி இவர்களாகுக்குமதேகத்தைப் பொருநதிக்கன் மத்துக் கீடாகிய ஸ்தூலதேகமடித்து எடுத்த தேக மேதானுயப் புண்ணியபாவங்களை ஆர்ச்சித்துச் சுவர் க்கரைங்களிலே போக்குவரத்து உடைத்தாயிருப்பர்

இவர்களில் பக்குவர்க்கு அனுக்கிரகிக்கு முறைமை எங்கனமெனின்? மல்பரிபாகம் வந்தவிடத்து இருவி ஜெயாப்புப்பிறக்கும். அபபொழுது மூன்செய்த சில புண்ணியம் வந்தெய்த அப்பரமுசிவம் மானைக்காட்டி மானைப்பிடிப்பதுபோல, ஞானுசாரிய மூர்த்தமாய்மா ன்மழு காளகண்ட திரிசேத்திர மொழித்து மானிடச் சட்டைசாத்தி, இவனது ஊரும்பேரும் உருவும் ஒழி

க்கவேண்டி, ஊரும்பேரும் ஒருவழிகான் டெழுசீ
ருளி, மநத்தரம் மகதம் தீவரம் தீவரதாம் என்னுமச்
ததினிபாதத்தன்மை யுணர்ந்து, சமயத்தைக் கொடு
ணிச் சரியை யறுட்டிப்படித்து, விசேஷ தீவைப்பன்
ணிக் கிரியாயோகங்களை அனுட்டிப்படித்து, நிருவாண
நீங்கூடபன்னை ஞான மனுகரிக்கித்து மல மாயாதி
ஈணமங்களை நீக்கி மோட்டததைக்கொடுக்குத்

ஆன்மாக்களின் பரியாய ராமங்களாவன: பாச, சீவ
ன, புருடன், புமான், தேசி, கிஞ்சிக்யான், சுதாநாலீன
ன், பரதநதிரன், அகர்த்தா, அணு, அநியா நவன் உள்
ளம், சௌதன்யன், பிரகிருதி, புத்தி, பிராணனா, ஏசுசு
து, புடகலன் முடிலியன.

மூவகை ஆனம்பேதமுஞ் சரீரக்கையான, கநு சாரி
யபபடுமுறைமையும் அதுக்கிரஹம் பெறு முன்றுமையு
ங்கண்டுகொளக.

பசுவிலக்கணம் முறைறுறு.

பாச இலக்கணம்.

பாசமாவது, ஆன்மாக்கஞக்கு அங்கிலேயேபங் தமாயிருக்கிற ஆணவம், கன்மம, சுத்தமாயை, அசுத் தமாயை, திரோதாயி என ஐவகைப்படும்.

ஆணவம்.

இவற்றுள் ஆணவமாவது,—ஒன்றை, பரிபாகத்தி லேநிகுகுஞ் சத்தியையுடையதாய், உழலமலமாய், இரு ஞமொளியென்ன * இரண்டதாய், வியாபகமாய், சிவத்தையும் ஆன்மாவையும் பாசத்தையும் தெரிய வொட்டாமல், செம்பிற்களிம்பு போலவும் அரிசியிற்றாகிடுபோலவும் தன்ணீரில உப்புபோலவும் ஆன்மாவை இரண்டறக்கலங்கு இச்சாஞானக் கிரியைகள் முழுவதையும் மறையானிற்கும்.

கனமம்.

கன்மமாவது, வியாபகமாய், அவ்வவல் வணுக்கள் தோறும் வெவ்வேறைய, மனோவாக்குக் காயங்களினு

* ஆன்மசிற்சத்தியை மறைத்தலால் இருஞும் பிரகாசமென்று சொல்லும்படி மிகக் கறுத்துள்ளது ஆணவமலம் எனப்பொருள்.

லறிந்தும் அறியாமலு மியற்றுவதனால் வக்தேறுகிற புண்ணியபாவங்களாய், சுகதுக்கங்களைப் பண்ணுவதாய், இதாகிதங்களினு லாவதாய், அதுபவித்தாலன் றித் தீராததாய், ஒன்றுலொன் றழிக்கப்படாததாய், விதிப்படி பரிகாரஞ்செய்யின் நீங்குவதாய், நெல்லுக்குள்முளைபோல ஆன்மாவிற் பற்றியிருப்பதாய், சங்கிலிபோலத் தொடர்ச்சியாய், அழிந்தும் ஆகியும்வருவதாய், பிரவாகத்து அலைபோல்வதாய், சிருட்டிகாலத் தேகாரியப் படுவதாயிருக்கும்.

இங்குக்கண்மம், சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்றுவகையாம்.

ச ஞ சி த ம்.

இவற்றுள் சஞ்சிதமாவது,—அாதிதொட்டுச் சனனங்கள்தோறு மார்ச்சிதத் தினைபுசித்து விஞ்சியதாகிய * ஆறு அத்துவாக்களிலும் கட்டுப்பட்டிருக்கிறப்பண்ணியபாவங்களா பிருக்கும்.

* அத்துவா ஆரூவன், மந்திராத்துவா, பதாத்துவா, வர்ணாத்துவா, புவனாத்துவா, தத்துவாத்துவா கலாத்துவா, என்பனவாம்.

பிராரத்தம்.

இராரத்தமாவது, இதைச் சஞ்சிதத்திற் சிறிதுபுகிக்
ப் பாகப்பட்டவினை ஒரு சர்வத்தை யெடுப்பித்துச்
ஈதி யாயுள்போகங்களைக் கொடுக்கும்.

ஆகாமியமாவது, பிராரததம் புசிக்குமிடத்து வந
்தித்துக்கிற புண்ணியபாவங்களை யிருக்கும்.

துரேஷாதாபி.

இனித் திரேஶாதாபியாவது, நான்குமலங்களின கா
பியங்களை தீயவி ஆனமாக்கலாகரூப பிரபஞ்சமாகிய
பொய்யை மீமயியன் ற ருசிப்பித்துநிற்கும் அதனு
சு அதைப் பாசமென்றுஞ் சொல்லுவா-

சுத்தமாயை

சுத்தமாயையாவது, விஞ்ஞானகலருக்கும் பிரள
ராகலருக்கும் தநுகரணபுவனை போகமாயிருக்கும்.

ஆசுத்தமாலைய

அசுத்தமாயையாவது, சகலருக்குத் தநு கரண
பன் போகந களாயிருக்கும்.

திருவாலவாய்க்கட்டளை.

கந்

தத்துவங்கள் தோன்றுமுறைமை.

இவ்விருவகை மாயைபிலும் தத்துவங்கள் தோன்றுமுறைமை எங்களுமெரினி? பாமசிவஞ்சையடி, ராசத்து யருளினுலே * குழிலையிலீஸ் காதமும், காதத்துலே விந்துவும், விசதுவிலே சாதாக்ஷியமும், சாதாக்ஷியத்திலே ஈஸ்வரமும், ஈஸ்வரத்திலே சுத்தவித்தையும்தோன்றும். இவை ஜநதாலுள் முன்சொன்ன விதநாவிலே நாலுவகரும் ஜம்பதுதோ ரட்சரமும் எண்பத்தொரு பதமும் பஞ்சகலைகளும் சுத்தகோடி மகாமாந்திரங்களும் தோன்றும்

அசுத்த மாயைலேநின்று அங்கத்தேவாயஞரருளினுலே காலமும் நியநியும் கலையும் தோன்றும். கலையிலே விததைதோன்றும். விததையிலே அராகங்தோன்றும் ஆன்மா இவ்வைந்துங்கூடிப் பஞ்சகஞ்சுகளை எப்படிடனும். முன்சொன்ன கலையிலே உருத்திரதேவாயஞர் அருளினுலே குணஞ்சுபமான மூலப்பிரகிருதிதோன்றும். மூலப்பிரகிருதியில் முக்குணங்களுக்குதோன்றும். முக்குணங்களும் தோன்றுமல் நின்ற

கச

திருவாலவாய்க்கட்டளை.

டம் அவ்வியக்தம். அந்த அவ்வியக்தத்தில் சித்தமும் சிதத்திற் புத்தியுங்தோன்றும். புத்தியிலே அகங்கா ரங்தோன்றும். அவ்வகங்காரம் தெசசாகங்காரமென்றும் வைகாரிகாகங்கார மென்றும் பெளதாதிகாகங்காரமென்றும் மூவகைப்படும். இவற்றுள், தெசசாகங்காரத்திலே சாததுவிக் குணத்தைப் பொருந்தியமன்றும் ஞானேந்திரிய மைந்துங்தேன்றும். வைகாரிகாகங்காரத்திலே இராசதகுணத்தைப் பொருந்தியமன்மெந்திரியமைந்துங்தோன்றும். பெளதாதிகாதங்காரத்திலே தாமதகுணத்தைப் பொருந்திய தன்மாத்திளைகளைந்துங்தோன்றும். சத்தத்திலே ஆகாசங்தோன்றும். பரிசத்திலே வாயுதோன்றும். ரூபத்திலேதேயுதோன்றும். ரசத்திலே அப்புத்தோன்றும். கந்தத்திலே பிருதிவிதோன்றும்.

இங்னானதோன்றிய கருவி, அகக்கருவி புறக்கருவி என இருவகைப்படும்.

அகக்கருவி - ஈசு.

ஆனமதத்துவம்.

அவற்றுள் அகக்கருவி, பிருதிவி, அப்பு, தேயு, வா ஆகாசம் எனப்பூதம்-ரு, சுரோத்திரம்துவக்கு சட்

திருவாலவாய்க்கட்டளை.

கடு

சுசிங்ந்வை ஆக்கிராணம் என ஞானேந்திரியம் நு,இதன்விடயமான சததம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் எனத்தன்மாத்தினா-நு, வாக்கு பாதம் பாணி பாயு உபஸ்தம் எனக்கன்மேநதிரியம்-நு, மனம் புத்தி சித்தம் அுகங்காரம் என அந்தக்கரணம் சு, ஆக-உச்.

வித்திபாத்ததுவம்

வித்தியாத்ததுவம், காலமங்கியதி கலை வித்தை அரா கம்புருடன் மாயை என ஏ.

சிவதத்துவம்.

சிவதத்துவம், சுத்தவித்தை ஈசரம் சாதாக்கியம்சத் திசிவம் என-நு.

ஆக ஆகக்கருவி-ஈசு ஆம்,

புறக்கருவி-ஈசு

புறக்கருவி, பிருதிவியின்கூறு தோல்எலும்புநரம்பு தசைமயிர் என நு, அப்புவின்கூறு நீர்உதிரம்மச்சை மூளைசுக்கிலம் என்-நு, தேயுவின்கூறு ஆகாரமநித்தி ணொபயம் மைதுனம்சோம்பல் என-நு, வாயுவின்கூறு ஒடலை, நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தலென-நு ஆகாசத்தின்கூறு குழீராதம்லோபம் மோகம்மதம்ம,

கரு

திருவாலவாய்க்கட்டளை.

மாச்சரியம் என-டி, ஆகப்பூதகாரியம்-2 ரி, அருதிவியினாவழித்தான்தீடை பிங்கலை எழுதுவேங்காங்தாரி அக்டி சிங்குவை, அலட்புதை, புரு-ன், குரு, சங்கிலி, என நாடிகள்-கு), வாயுவினவழித்தான் பிராணன் அபான் கணதான் வியானன் சமானன்காகன் கூாமனகிரிகர ண ஞட்டவதத்தன தலாஞ்சயன் எனவாயுக்கள்-கு, ஆகார வூத்திள்வழித்தான் அர்த்தவட்ஜை புத்திரவட்ஜை உரை ஏடனை எனவட்ஜை-கு, வாக்காதியின் வழித்தானவகு; சனம் குமனம்தானம் விசாக்கமஞ்சநதும் என-டி, பிரகாரி கிருதி பின் வழித்தான் சாகதுவீகம் இராசதம் தாம தின் தமனன்குணம்-கு, சித்துவீன வழித்தான் ஞக்குமை ஸபைசந்திமத்திமை வேவகரி எனவாக்கு ச, ஆகப்புறக்யு கருவி கூ-ஆம்.

ஆக அகக்கருவி புறக்கருவிகளாகிய தத்துவங்களான ஊற்றுறுந தோன்றியமுறைமையிலே ஒடுங்குமு ஏற்றமையுங் கண்டுகொள்க.

ஆன்மதத்துவங்களின் தொழில்.

தத்துவங்களினதொழிலாவன, பிருதிவிக்குவடிவு-நாறகோணம், நிறம்-பொன்மை, குணம் - கடினம், சுபாவம் கிடத்தல், தொழில்-பொறுத்தல், குறி - வச்சி

திறுவாலவாய்க்கட்டளை.

கன

ரம், தேவதை பிரயன், அட்சரம்-லகாரம், சூக்குமப
ஞாட்சரம்-அகாரம், கலை-நிவர்த்தி.

அப்புவக்குவடிவு - இருசீராணம், நிறம்-வெள்ளை,
குணம்-நெகிழ்ச்சி, சுபாவம்-பார்ததல், தொழில்-கட்ட
உண்டல், குறி-கோகங்கம, தேவதை-விஷஞ்சு, அட்ச
ரம்-வகாரம், சூக்குமபஞ்சாட்சரம்-உகாரம், கலை-பிர
திஷ்ணை.

தேய்வக்குவடிவு முக்கீராணம், நிறம்-செம்மை, கு
ணம்-சுட்டொன்றுவித்தல், சுபாவம்-வவ்வுதல், தொ
ழில்-உஸர்த்தல், குறி-சுவத்திகம், தேவதை-உருத்திர
னா, ஆகரம்-மகாரம், சூக்குமபஞ்சாட்சரம்-மகாரம்,
கலை-நித்தை.

வாயுவக்குவடிவு அறுகோணம், நிறம்-கறுப்பு, கு
ணம் சலித்துத்திரட்டல், சுபாவம் நிறைத்தல், தொ
ழில்-விமருதல், குறி-அறுபுள்ளி, தேவதை-மகேச்ச
ரன், ஆகரம்-பகாரம், குக்குமபஞ்சாட்சரம்-விந்து,
கலை-சாந்தி.

ஆகாசத்துக்குவடிவு - வட்டம், நிறம்-புகை, குண
ம்-இடங்கொடுத்தல், சுபாவம்-நிற்றல், தொழில்-பேரா

கஅ

திருவாலவாய்க்கம்டனை,

க்குதல், சூறி-அழுதவின்து. தேவதை-சதாகிவம், அக் கரம்-அகாரம், சூக்கும பஞ்சாட்சரம்-நாதம், கலை-சாங்தியாதீதம்.

ஞானேந்திரியங்களின் தொழில்.

ஞானேந்திரியம் ஜூந்தின் தொழிலாவன, சுரோத் திரம் ஆசாசமிடமாக நின்று செவியைப் பொருந்திச் சாத்தத்தையறியும், துவக்கு வாயுவினிடமாக நின்று சரீரத்தைப் பொருந்திப் பரிசுத்தையறியும்; சட்சு அக்கி னியினிடமாக நின்று கண்ணைப் பொருந்தி உருவத் தையறியும்; சிங்குவை அப்புவினிடமாக நின்று நாவைப்பொருந்தி இரத்தையறியும்; ஆக்கிராணம் பிருதிவியி னிடமாகங்று மூக்கைப்பொருந்திக் கந்த தையறியும்.

கன்மேந்திரியங்களின் தொழில்.

கன்மேந்திரியம் ஜூந்தின் தொழிலாவன, வாக்கு ஆசாசமிடமாக நின்றுவசனிக்கும்; பாதம் வாயுவினிடமாகங்று கமனிக்கும்; பாணி அக்கினியிடமாக நின்று இடுதலும் ஏற்றலுஞ்செய்யும்; பாயு அப்புவினிடமாகங்று மலவிசர்ச்சனஞ்செய்யும்; உபஸ்தம் பிருதிவியினிடமாக நின்று சுக்கிலத்தைக் கழிக்கும்.

திருவால்வாய்க்கட்டளை.

கக்

தன்மாத்திரைகளின் தொழில்.

தன்மாத்திரைகள் ஹங்கின் தொழிலாவன, சுரோத் திராதிகளுக்கு விடமாயிருக்கும்.

அந்தக்கரணங்களின் தொழில்.

அந்தக்கரணங்களின் தொழிலாவன, மனம் பற்றும், புத்தி நிச்சயிக்கும், அகங்காரம் கொண்டெடும், சித்தஞ் சிந்திக்கும்.

வித்தியாதத்துவங்களின் தொழில்.

வித்தியாதத்துவங்களின் தொழிலாவன,
காலம் செல்காலமான எல்லையும், நிகழ்காலமான
பலமும், ஏதிர்காலமான புதுமையும் ஆக மூன்றுவித
மாயிருக்கும்-

நியதி அரசனுண்போலக் கன்மபலத்தை உள்ளளவும் நிறுத்தும்.

கலை ஆணவத்தைச் சிறிது நிக்கி ஆன்மாவுக்குக் கிரி
யையை யெழுப்பும்.

வித்தை ஆன்மாவுக்கு ஞானத்தை எழுப்பும்-

அராகம் ஆன்மாவுக்கு இச்சையை யெழுப்பும்.

ஆகக்கலையாதி பஞ்ச கஞ்சகத்துடனே கூடிப்புல
ஞகருமிடமே, புரட்டும்.

மாண்ய பிரகிருதி குணசுபமாய் நின்று பொருத்தி எடுத்து வழங்கும்.

சிவதத்துவங்களின் தொழில்.

சிவதத்துவங்கள் ஞ-ன் தொழிலாவன, சுத்தவிததை ஞானமேறிக கிரியை குறைந்திருக்கும்.

அசர தத்துவம் கிரியையேறி ஞானங் குறைந்திருக்கும்.

ஈாதாக்கிய தத்துவம் ஞானமுங் கிரியையு மொத்திருக்கும்.

சததிதத்துவம் கிரியையா யிருக்கும்.

சிவதத்துவம் ஞானமாயிருக்கும்.

ஆக அகக்கருவி முப்பத்தாறின் தொழிலும் கண்டு கொள்க.

பூதகாரியம்.

புறக்கருவியின் தொழிலாவன;—

பூதம் ஐஞ்சில பிருத்திவியின் கூறுகிய மயிர்வளரும், எலும்பு உரக்கும், தோல் வற்கென்னும், ஈம்பு கதித்தோடும், தசை முற்றும்.

அப்புவின் கூறுகிய நீர் விழும், உதிரம் பரக்கும்,
ஏக்கிலம் வர்த்திக்கும், மூனை மெத்தென்றிருக்கும், ம
ச்சை நிறைக்கும்.

தேயுவின்கூறுகிய பசி தாழைக்கும், நித்திகா மயக்
கும், பயம் அஞ்சவிக்கும், மைதானம் சங்கமஞ்சிசலு
ததும், சோமபு முறிப்பிக்கும்

வாயுவின்கூறுகிய ஒடல விளைவிக்கும், இருத்தல்
அழுததுவிக்கும், கிடத்தல் போடுவிக்கும், ஈடத்தல்
ஏழுபடுவிக்கும், நிற்றல நிறபிக்கும்

ஆகாயதறின் கூறுகிய, காமம்-மோகிப்பிக்கும், ம
தம-அகங்கரிப்பிக்கும், குரோதம்-கோபிக்கு, லோப
ம்-பிசினிப்பிக்கும், மாச்சரியம்-இகழ்விக்கும். ஆகப்
துகாரியம்-உடு

மிருதுவியின் வழித்தான நாடி களின்தொழில்.

மிருதுவியின் வழித்தான நாடிகள் பத்தில இடைக
லை இடதுமுக்கிலே நிற்கும்; மங்கலை வலதுமுக்கிலே
நிற்கும்; சுழுமூனை நேரோநிற்கும்; காங்தாரி கண்ணி
லேங்நிற்கும் அதது உடலெங்கும் நிற்கும்; சிங்குங்கா
தாலுவிலேநிற்கும்; அலம் டை செவியிலே நிற்கும்;

புருடன் பாதத்திலே நிற்கும்; சங்கினி களத்திலேவீ
ந்தும்; குகு மார்பிலே நிற்கும்

வ ர யு வி ன் வ ழி த் த ர ன
நாடிகளின்தொழில்.

வாயு பத்தில் பிராணன் மூலாதாரத்தில் தோன்றி
இடையிங்கலையா லெறிக் கபாலத்தளவுஞ் சென்று,
நாசியிலே பன்னிரண்டங்குலம் புறப்பட்டு, காலங்கு
லம் வெளியேசென்று எட்டங்குலம் உள்ளே அடங்
கும். இங்நனம்ஒருஊளைக்கு இருபத்தோராயிரத்தறு
நாறு சுவாசம் எடக்கும் இதிலே ஏழாயிரத்திருநாறு
வெளியே செல்லும் பதினூலாயிரத்து நானாறு உள்
ளே அடங்கும் உதானன் விக்கல், இருமல் இவற்றை
ப்பண்ணும். வியானன் உண்ட அன்னசாரத்தை எழு
பத்தீராயிர நாடிகளிலும்கலப்பிக்கும் சமானன் எல்
லாவற்றையும் சமானம்பண்ணும். நாகன் தும்ப விரு
மலை யுண்டாக்கும். கூர்மன் கண்ணேற்றல் செய்யும்
கிரிகரண்சோம்பு, கொட்டாவிகளை யுண்டாக்கும். தே
வதத்தன் இமைத்தல் நகைததல்களைச் செய்யும். தன
ஞ்சயன் உடம்பைவீங்கவும் விரியவுஞ்செய்து, உயிர்
நங்கிய காலத்தில் கபாலத்தைப்பிளக்கு செல்லும்

வசனத்திகளினகாரியம்.

வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆங்கும் ஐங்கும் வாக்காதிகளுக்கு விடயமாயிருக்கும்
குணங்களின்தொழில்.

குணம் மூன்றில் சாத்துவிகமாவது அருள், ஐம்
பொறியடக்கல், ஞானம், தவம், பொறை, மேன்மை,
மோனம், வாய்மை ஆகிய என்குணமுடையது; இ
ராசதமாவது ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தவ
ம், தானம், கல்வி, கேள்வி ஆகிய எண் குணமுடைய
து; தாமதமாவது ஒழுக்கமின்மை, காமம், கோபம்,
கொலை, சோம்பு, நீதிவழு, நெடுங்குறில், பேருண்டி,
பொய், மறதி, வஞ்சகம் முதலிய தீக்குணமுடையது
ஏடனைகளின் தொழில்.

ஏடனைமூன்றில் அர்த்த ஏடனைதிரவிய முதலியவ
ற்றூல் வரும்பினக்கு; புத்திர ஏடனை புத்திரமுதலா
கிய சுற்றத்தாரால் வரும்பினக்கு; உலக ஏடனை உல
கமுதலாகிய சங்கற்பத்தால் வரும்பினக்கு

வாக்குகளின் தொழில்

வாக்கு நான்கில் குக்குமைபாவது சோதிபாய் நேர்
மையாய் ஒன்றுசொல்ல வந்தவிடத்தில் துரியத்தில்

நாதமாய்த் தோன்றுவது; பைசங்கியாவது சூழத்தித் தரங்ததைப் பொருஷ்திய சூக்குமையில் தொன்றியாதம், உதானவாயுவினுடைய சிதறபபட்டு மயில் முட்டையில் பஞ்சவன்னமுமடங்கி ஏருப்பதுபோல இனிச்சொல்லும் வரணத்துக்கு அக்கரைசாருபம் பிறக்கக்கருக்கொண்டிருப்பது; மத்திமையாவது அப்படிச் சிதறப்பட்ட வாயுவானது, சொப்பனத்திலே பிராண வாயுவுடனே சோந்து அக்கரைத்தினது சொருபங்களைப் புத்தியிலே ஒழுங்குபடங்கிறத்துச் சென்னிப்பேரேங்காமல், உள்ளே கேட்கத்தக்க ஓலியாயக கண்டத்திலே முழங்காங்கிற்பது; வைகரி பாவது நாகரு, அண்ணம, உருடுபல, மூக்குளன்னும் ஐந்திடத்திலேயும்புறப்பட்டுச் செனிக்குக்கெட்க வறணிக்கப்படுவது; இந்தவாக்குநான்கும் பஞ்சாலைகளாற் காரியப்படும்.

இங்குணம் புறக்கருவியின் சூ-தீன் தொழிலையும் பஞ்சபாசங்களையும் அவற்றினுண்டாகிய தோற்ற ஒருக்க முதலியவற்றையும் கண்டுகொள்க

அவஸ்தைகள்

அவஸ்தைகளாவன,—தீகவலம், சகலம், சுத்தம் என்மூன்றுவகைப்படும்

இவற்றுள் கேவலமாவது, ஆன்மா தத்துவங்களோ ண்றையுங் சூடாதிருப்பது; சகலமாவது, தத்துவங்க ஸ்டனே சூடிக் காரியப்படுவது, சுத்தமாவது, கேவல சகலமிரண்டின தாக்காமல் பரமசுகமாகிய ஆங்க தத்தைப் பெற்றிருப்பது: ஆகக் கரணவஸ்தை மூன் றில் கேவலாவஸ்தையின் காரியம்-ஞி - சகலாவஸ்தை யின்காரியம்-ஞி, சுத்தாவஸ்தையின் காரியம்-ஞி, ஆகக் காரியாவஸ்தை-கநு.

கீழாலவஸ்தை.

கேவலத்தின் காரியமாகிய கீழாலவஸ்தை சாக்கிரம், சொப்பனம், சூழத்தி, துரியம், துரியாதீதம்-ஆக-ஞி சாக்கிரம்.

இவற்றுள் சாக்கிரமாவது. தத்துவமுப்பத்தாறில் சிவ தத்துவம்-ஞி-ம், புருடன் நிங்கலாகக் கலாதிகள்-கூ-ம், பூதம்-ஞி-ம், ஆகபபதினாறுகருவியும்நீங்கி, நின் றகருவிகள் இருபதும், புறக்கருவியறுபதி வாயுக்கை ள்பத்தும், வசனுதிகளைந்தும், ஆகிய முப்பத்தைந்து டனே லலாடஸ்தானத்தில் நின்று கண்டு கேட்டுண் டயிர்ப்பதுநீங்கி மயகக்த்தைப் பொருந்தி அறிகருவி களையும் செலுத்துங்கருவிகளையுங் கைவிட்டுநிற்கின் ற அவதரம்.

சொப்பனம்.

சொப்பனமாவது, ஞானேந்திரியங்களைந்தும், கண் மேந்திரியங்களைந்தும் ஆகியபத்தும் லலாடஸ்தானத் திலே நிற்க, மற்ற இருபத்தைந்து கருவிகளுடனே கண்டஸ்தானத்திலே நின்றுக்குமதேகத்தாற்பயன் கொண்டு அசீவனமாக நின்ற அவதரம்.

சமுத்தி.

சமுத்தியாவது, பிராணவாயு நீங்கலாக வாயுக்கள் ஒன்பதும், சித்தம் நீங்கலாக அநதக்கரணம் ஈ-ம், சத் தாதி-ரு-ம், வசநதி - ரு-ம், ஆக இருபத்திரண்டும், கண்டஸ்தானத்திலே நிற்க, சித்தமும் பிராணவாயுவும் புருடனும் ஆகிய-ஈ-கருவிகளுடனே ஒன்றுங்தெரி யாது இருதயத்தில் நின்ற அவதரம்.

துரியம்.

துரியமாவது, சித்தமொன்றும் இருதயத்தில் நிற்க ப்பிராணவாயுவும் புருடனும் நாழித்தானத்திலே ஒன்றுமறநின்ற அவதரம்.

துரியாதீதம்.

துரியாதீதமாவது, பிராணவாயு ஒன்றும் நாழியில் கிறகப் புருடனென்றும் மூலாதாரத்திலே அதீதமா

யக் கருவிகளான்று மின்றிக் கேவலஸ்தனுய்நிற்பகு
ஆகக் கீழாலவஸ்தை-ஞி.

மத்தியாவஸ்தை. *

சகலாவஸ்தையின் காரியமாகியமத்தியாலவஸ்ஸை,
யாவது, சாக்கிரத்திற் சாக்கிரம், சாக்கிரத்திற் செ
ப்பனம், சாக்கிரத்திற் சமூத்தி, சாக்கிரத்திலதுரியட
சாக்கிரத்தில் துரியாதீதம் ஆக-ஞி. இவற்றுள் சாக்க
ரத்தில் அதீதமாவது ஒருவன் ஒருபதார்த்தத்தை ஒ
டத்திலே வைத்து அறியாமல் திகைத்துங்கிற அ^ஏ
தரம்; சிறிது பிராணவாயு இயங்கியது சாக்கிரத்து
ருரியம்; அந்தப்பதார்த்தம் எங்கே வைத்தோ மெடு
றுவிசாரிக்க வச்தவிடம் சாக்கிரத்திற் சமூத்தி; அந்
ப்பதார்த்தம் வைத்தவிடம் சிழலெழுத் தோன்றுவங்
சாக்கிரத்திற் சொப்பனம்; அந்தப்பதார்த்தம் புலப்
ட அறியவந்தவிடம் சாக்கிரத்திற் சாக்கிரம்; ஆகம
தியாலவஸ்தை-ஞி.

நின்மலாவஸ்தை.

சுத்தாவஸ்தையின் காரியமாகிய நின்மலாவஸ்ஸை
யாவது, அமலசாக்கிரம், அமலசொப்பனம், அம

சமூத்தி, அமல துரியாதீதம், ஆக-நி-
இவற்றுள், அமலசாக்கிரமாவது ஆசாரியரலே ஞா-
னதீட்சைபெற்றுத் திரிபதார்த்த வண்மையை விசா-
ரித்தறிந்து கேட்டிச் சிங்கித்துத் தெளிந்து பொருஞ-
டனே நிட்டைக்கூடும் பகுதிக்குக் கருவியினின்று நீங்
விசாரித்து நிற்பது; அமல சொப்பனமாவதுகருவி-
களினின்று நீங்கியும் நீங்காதும் நிற்காது எடுவே சற்-
றப் பதைப்புண்டாய் நிற்பது; அமல சமூத்தியாவது
தத்துவங்களினின்று நீங்கி மேலான கேவலஸ்தனுய்
நிற்பது; அமலதுரியமாவது கேவலம்நீங்கி அருளி-
ஞலே தன்னையும் அருளையுங்கண்டு தன்வசத்தழிந்து
அருள்வழித்தாய் நிற்பது; அமல துரியாதீதமாவது
பணியறின்று சிவத்தைத் தரிசித்து ஆங்கத்தி லரு-
த்திநிற்பது, ஆகக் காரியாவஸ்தை - கடு, காரணவஸ்-
தை-ஈ, ஆக, அவஸ்தை-கஅ-ல், பெத்தர்க்கு - கஉ-ம்,
சத்திநிபாத முத்தர்க்கு சூ-ம், எனக்கொள்க.

இனி யணர்த்து முறைமை ஆன்மதரிசனம், ஆன்-
மசத்தி, ஆன்மலாபம் என்மூன்று விதமாயிருக்கும்
ஆன்மதரிசனம்.

இவற்றுள் ஆன்மதரிசனமாவது, ஆன்மா பழகம்
போல்வதென்றும், தானு சிருப்பதென்றும், எப்பொ-

முதும் வியாபியென்றும், இதனறிவு சிவனறிவிலேக
லங்குநின்றுகண்ணும் ஆதித்தனும்போலக்காணுமெ
ன்றும், ஒரு பதார்த்தத்தை அறியவேண்டின் பொறி
யிலூரன்றும் பூதத்திலோன்றும் அந்தக்கரணம்நான்
கும் கலாதூக்கேளமூழ் சிவதத்துவம் ஜந்தும் ஆகக்கரு
ஞ்கள் கசு-ம், கூடாமல் அறியமாட்டாதென்றும், வி
த்தியா தத்துவங்களில் மாயையைச் சிவதத்துவஞ்செ
லுத்தக் கலை காலம் நியதியைச் சத்தித்துவஞ்செலு
த்த அராக தத்துவத்தை ஈசுரதத்துவஞ்செலுத்தப்பு
ருடனைச்சாதாக்கிய தத்துவஞ்செலுத்த வித்தையை
ச்சுத்தவித்தை செலுத்த ஈசுரதத்துவத்தை இச்சாச
த்தி செலுத்தச்சாதாக்கிய தத்துவத்தையும் சத்தி தத்
துவத்தையும் ஸிரியாசத்தி செலுத்தச் சுத்தவித்தை
யையுஞ் சிவதத்துவத்தையும் ஞானசத்தி செலுத்த
இவ்வாறு காரியப்படுவதன்றித் தத்துவங்கள் தாமே
வந்து ஆன்மாவைப் பொருந்தமாட்டா வென்றும்,
அவ்வான்மாதானே தத்துவங்களைப் பொருந்தமாட்ட
டாதென்றும், திருவருள் கூட்டிமுடிக்கக் காரியப்ப
டுமென்றும், பெத்தத்திலும் முத்தியிலும் ஒருகாலு
ம்விட்டு நீங்காமல் நிற்கும் அருஞுக்கே சுதந்தரமன்

நட

திருவாலவாய்க்கட்டளை

நித் தனக்கொரு சுதந்தரமு மில்லையென்றும், அறிக்கு நிற்பதாம்.

ஆன்மசுத்தி

ஆன்மசுத்தியாவது,— தனக்கங்குமே துணையாம் இற்றைவளையும் தோன்றுதிருந்துஇப்பொழுதுஆன் மாவையுங் தன்னையுங்காட்டி நிற்கிற திருவருளேதார கமாய்த் தனக்குப் பந்தமாயிருந்த மலம்திருவடியின் நீங்கத் தன்னுடைய சுதந்தரகானியை அறிவதினாலும், கன்மசஞ்சிதம் தீசையினாலும், பிராரத்தம் சரீராந்தமளவும், ஆகாமியம் சுட்டற நிற்கையினாலும், மரயையிரண்டும் தத்துவங்களைல்லாம் நீங்கி நிற்பது னாலும், வினையேறும் விருப்பதினாலும், திரோதாயி பிரபஞ்சத்தை ருசிப்பியாம் விருந்ததினாலும், பஞ்சபாசம் நீங்கக்கண்டு பணியற்றுத்திருவருள் வசத்தாய் நிற்பதாம்.

ஆன்மலாபம்.

ஆன்மலாபமாவது, அங்கனம், இடைவீடாமலிருப்பதனாற் பரமாநந்த சுகமுண்டாக, அதைப்பெற்று ஆகந்தமேலீட்டில் அழுநது நிற்பதாகிய நேயத்தழுந்தவாம். துங்கிட்டை கூடுதற்கரிதாயின் அவ்வருளிலே

யழுக்திசிற்க. அஃதுங்கூடுதற் கரிதாயின், பூதமுதல் நாதமளவாகப் பொய்யென்றுகண்டு நீங்கித் தன்னைக் கண்டு, தானும் அருளும்நிறகு முறைமையையுமநின் து.அருளேநாவாகருத்தி பஞ்சாட்சரத்தைச் செயியா மற்செயிக்க. அஃதுங்கூடுதற்கரிதாயின்னான்நாலோ தியும்சிநதித்தும் அந்தரியாகம் பண்ணுக. இவ்வாறு செய்யவே உண்மைவந்துகைகூடும். இங்ஙனம்நேயத் தழுநதல்முதலாகியனக்கிலையில்கிற்கினும் ஆசாரியனா யும் திருக்கோயிலையும் திருவேடத்தையும் நாளும் வழிபடுக.

திருவாலவாய்க்கட்டளை

முற்றிற்று.

மெய்கண்டதேசிகன் திருவடிவாழ்க.

சிவபெருமான்சாநிதானத்தில்
திருங்கிதேவர்வின்னப்பஞ்செய்தருளிய
பதி னுறுபேறு.

கவிநிலைத்துறை.

மறைகணிந்தனைசைவங்கதனைபொருமனமும்
தறுகணைம்புலன்களுக்கேவல்செய்யுறுச்சதுரும்

பிறவிதீதனுப்பேதையர்தம்மொடுஇணக்கும்
உறுதிநல்லறஞுசெய்பவர்தங்களோடுறவும்.

யாதுங்ளன்பர்கேட்கினு முதவுறுமியல்பும்
மாதவத்தினேராறுப்பினும்வணங்கிடுமகிழ்வும்
ஒதுநல்லுபதேசமெய்யுறுதியுமன்பர்
தீதுசெய்யினுஞ்சிவச்செய லெனக்கொஞ்சதெளிவும்.

மனமும்வாக்குநின்னன்பர்பாலொருப்படுசெயலும்
கனவி மும்முனதன்பருக்கடிமையாங்கருத்தும்
நினைவில்வேறேருகடவளைவழிபடாங்கிலையும்
புனிதநின்புகழ்ளாடொறுமுரைத்திடும்பொலிவும்.

தீமையாம்புறச்சமயங்களொழித்திடுங்கிறனும்
வாய்மையாகவேபிறர்பொருள்விழைவுறவளனும்
ஏமுறும்பரதாரங்சிடாதங்னேன்பும்
நூய்மைநெஞ்சின்யானெனதனுஞ்செருக்குறுத்துறவும்

கலிவிருத்தம்.

துறக்கமீதுறையினுங்கிற்றேய்கினும்
இறக்கினும் பிறக்கினுமின்பங்கதுக்கினும்
பிறைக்கொழுங்தனிச்சடைப்பெருமவிவ்வரம்
மறுத்திடாதனக்குநிவழங்கல்வேண்டுமால்.

முற்றிற்று.